

# நாணயக் கொள்கை அறிக்கை

2023 யூலை



ශ්‍රී ලංකා මහ බැංකුව  
இலங்கை மத்திய வங்கி  
CENTRAL BANK OF SRI LANKA

© இலங்கை மத்திய வங்கி

ISBN 978-624-5917-49-5

2023 யூலை 31

## உள்ளடக்க அட்டவணை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பு.....	4
சுருக்க அறிக்கை.....	5
1. நாணயக்கொள்கைச் சுருக்கம்.....	7
2023இன் முதலாம் அரையாண்டுக் காலப்பகுதியில் நாணயக் கொள்கைத் தீர்மானங்கள்:.....	7
2. பணவீக்கம் மற்றும் பொருளாதார தோற்றப்பாடு.....	8
2.1. அடிப்படை எதிர்வுகூறல் .....	8
பணவீக்கத்திற்கான தோற்றப்பாடு .....	8
உண்மைப் பொருளாதார வளர்ச்சிக்கான தோற்றப்பாடு.....	12
2.2. எதிர்வுகூறலுக்கு அடிப்படையாகவிருக்கும் முக்கிய எடுகோள்கள் .....	13
உலகளாவிய சூழல்.....	13
இறைப் பாதை.....	13
2.3. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் .....	14
பணவீக்க எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் .....	14
பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் .....	14
3. தற்போதைய பொருளாதார நிலைமைகள் .....	16
3.1. பணவீக்கம்.....	16
3.2. உண்மைத் துறை.....	19
3.3. நாணயத் துறை.....	21
வட்டி வீதங்கள் .....	21
உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மை.....	22
பணம் மற்றும் கொடுகடன்.....	23
3.4. வெளிநாட்டுத் துறை .....	27
சென்மதி நிலுவை .....	27
செலாவணி வீதம் .....	29
ஒதுக்குச்சொத்துக்கள்.....	30
3.5. இறைத் துறை .....	31
3.6. உலகளாவிய அபிவிருத்திகள் .....	33
தொழில்நுட்ப பின்னிணைப்பு .....	35

## இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பு

மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கையினை நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பொன்றின் கீழ் பேணுவதுடன் இதன்கீழ் பணவீக்கமானது தற்போது நடு ஒற்றை இலக்க மட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பணவீக்க இலக்கினை நடுத்தர காலத்தில் அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுவதனை நோக்காகக் கொண்டுள்ளதுடன் உண்மைப் பொருளாதாரத்திற்கான சாத்தியமான இடையூறுகளைக் குறைத்து, அதன்மூலம் பொருளாதாரமானது அதன் உள்ளார்ந்த வளர்ச்சி வாய்ப்புக்களை அடைவதனை இயலுமைப்படுத்துகின்றது.

மத்திய வங்கி குறுங்கால வட்டி வீதங்களைக் குறிப்பாக, நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகக் காணப்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை விரும்பத்தக்க பாதையில் வழிநடாத்தும் பொருட்டு அதன் கொள்கைச் சாதனங்களைப் பயன்படுத்துகின்றது.

நாணயக் கொள்கை அறிக்கையானது தொடர்புடைய மீளாய்வுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கைத் தீர்மானங்களிற்கான நியாயபூர்வதன்மையினை பொதுமக்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் தொடர்புடும் பொருட்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன் முன்னோக்கிச் செல்கையில் முன்னோக்கிய சில வழிகாட்டுதல்களினையும் பணவீக்கம் மற்றும் ஏனைய முக்கிய பேரண்டப்பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பில் என்ன எதிர்பார்க்கப்படக்கூடுமென்பதையும் வழங்குவதற்கு உத்தேசிக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்துடன் நாணயக் கொள்கை அறிக்கையின் வெளியீடானது அதில் குறித்துரைக்கப்பட்டுள்ள நியதிச்சட்டத் தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யும்.

இது இலங்கை மத்திய வங்கியினால் பிரசுரிக்கப்படும் முதலாவது நாணயக்கொள்கை அறிக்கையாகவிருப்பதுடன் இது அரையாண்டு அடிப்படையில் பிரசுரிக்கப்படும்

## சுருக்க அறிக்கை

2022இல் மிகவும் சவால்மிக்க கொந்தளிப்பான காலப்பகுதியொன்றினைக் கடந்துள்ள இலங்கைப் பொருளாதாரமானது நீண்ட காலமாகக் காணப்பட்ட காலங்கடந்த கட்டமைப்புசார் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளடங்கலாக பொருத்தமான பேரண்டப்பொருளாதாரக் கொள்கைகளின் காலந்தவறாத நடைமுறைப்படுத்தலின் காரணமாக பல்வேறு பொருளாதாரத் துறைகளிலும் உறுதிப்பாட்டினைக் காண்பித்துள்ளது. 2022இன் பிற்பகுதியில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ 70 சதவீதத்தினைக் கொண்ட அதன் உச்சளவிலான மட்டங்களிலிருந்து கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது 2023 யூனில் ஏறத்தாழ 12 சதவீதத்திற்கு எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவானதொரு வேகத்தில் குறிப்பிடத்தக்களவு மிதமடைந்துள்ளது. நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த ஆண்டிற்கு ஆண்டு மையப் பணவீக்கமும் 50 சதவீதத்திற்கும் மேலான மட்டங்களைத் தொட்டு உச்சத்தினையடைந்ததிலிருந்து கணிசமானளவில் மிதமடைந்து, மையப் பணவீக்கமானது 2023 யூன் இறுதியளவில் 10 சதவீதத்திற்கும் கீழான மட்டங்களை அண்மித்து, அடிப்படைக் கேள்வி அழுத்தங்களைக் கட்டியெழுப்பதலின் வெளிப்படையான சமிக்ஞைகளின்மையினைப் பிரதிபலித்தது. இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைமைகளின் தாக்கத்தின் விளைவு மற்றும் நிரம்பல் பக்க இடையூறுகளின் படிப்படியான தளர்த்தல் மற்றும் உலகளாவிய விலை அழுத்தங்கள் தளர்ந்தமை என்பன சாதகமான புள்ளிவிபரத் தளத் தாக்கத்துடன் இணைந்து பணவீக்கத்தின் இவ்வீழ்ச்சிக்குப் பாரியளவில் பங்களித்தன. பணவீக்கத்தின் மேலுமொரு மிதமடைதலானது குறுங்காலத்தில் எதிர்பார்க்கப்படுவதுடன் இது நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட நடு ஒற்றை இலக்க மட்டத்தில் அதனைத்தொடர்ந்து உறுதிநிலைப்படுத்தப்பட்டு, விலை உறுதிப்பாட்டின் அடைவினை நிச்சயப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை, 2023இன் முதலாம் காலாண்டில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் சுருக்கமடைந்த உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையானது நாணய நிலைமைகளின் தளர்வடைதலினால் ஆதரவளிக்கப்பட்டு குறுங்காலத்தில் மீளெழுச்சியடையுமெனவும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வளர்ச்சிக்கு ஆதரவான கொள்கைகளினால் துணைபுரியப்பட்டு அதன் நீண்ட கால உள்ளார்ந்த ஆற்றலினை அடையுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது உள்நாட்டுப் பொருளாதாரமானது நடுத்தர காலத்தில் நீடித்துநிலைத்திருக்கின்ற வளர்ச்சி மட்டங்களை அடைவதற்கு வழிவகுக்கும்.

முன்னைய ஆண்டில் பாரியளவிலான பின்னடைவொன்றினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுத் துறையானது மேம்பட்ட வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களினாலும் இலங்கை ரூபாவினை வலுவடையச்செய்துள்ள மேம்பட்ட சென்மதி நிலுவை நிலையையொன்றினாலும் ஆதரவளிக்கப்பட்டு உறுதிப்பாட்டின் மீதான தெளிவான சமிக்ஞைகளைப் பதிவுசெய்துள்ளது. படிப்படியாகக் கட்டியெழுப்பப்படுகின்ற பன்னாட்டு ஒதுக்குகளுடன் வெளிநாட்டுத் துறையின் பாதிப்படையக்கூடியதன்மைகள் பாரியளவொன்றினால் குறைவடைந்துள்ளன. வெளிநாட்டுத் துறையானது வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களில் ஏற்படுகின்ற மேலதிக மேம்பாடுகளினால் ஆதரவளிக்கப்பட்டு தொடர்ந்தும் தாக்குப்பிடிக்கக்கூடியதன்மையினைக் கொண்டிருப்பதுடன் பாரியளவிலான உறுதிப்பாட்டினையடையும் வேளையில், வணிகப்பொருள் வர்த்தகப் பாய்ச்சல்கள், தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் உள்ளடங்கலாக பணிகளிலுள்ள வர்த்தகம் என்பன எதிர்வருகின்ற காலப்பகுதியில் இயல்புநிலையினையடையத் தொடங்குமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக, நாணயக் கொள்கையின் தளர்த்தல், மேம்படுகின்ற வெளிநாட்டுத் துறை நிலைமைகள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பாடுகள் என்பன பொருளாதாரத்தின் உற்பத்தித்திறன் வாய்ந்த துறைகளிற்கான கொடுகடனில் மேம்பாடொன்றினை உருவாக்கக்கூடும் என்பதுடன் அதன்மூலம் இலங்கைப் பொருளாதாரத்தின் உறுதிப்பாட்டிற்கும் மீளெழுச்சிக்கும் மேலும் பங்களிப்பினை நல்கும்.

பணவீக்கத்தினதும் உண்மைப் பொருளாதார வளர்ச்சியினதும் எறிவுகள் மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஆகிய இரண்டிற்கும் உட்பட்டவையாகும். அனைத்தையும் கருத்திற்கொள்கையில், குறுங்காலத்தில் பணவீக்கத்திற்கான இடர்நேர்வுகள் தொடர்ந்தும் சமநிலைப்படுத்தப்பட்டுக் காணப்படுகின்ற வேளையில், குறுங்கால உண்மைப் பொருளாதார வளர்ச்சி எறிவுகளிற்கான இடர்நேர்வுகள் மேல்நோக்கிச் சார்ந்திருக்கின்றனவாயுள்ளன. நடுத்தர காலத்தில், பணவீக்கம் மற்றும் உண்மைப் பொருளாதார வளர்ச்சி எறிவுகள் ஆகிய இரண்டிற்குமான இடர்நேர்வுகள் மேல்நோக்கிக் குவிந்துள்ளன.

2023 யூலை 06 அன்று மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை அறிவிப்புடன் முடிவுறுத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் 2023இன் யூலையில் உள்ளவாறான நாணயக் கொள்கைச் சுற்றில் கிடைப்பனவாகவுள்ள முக்கியமான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இவ்வறிக்கையின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.

## 1. நாணயக் கொள்கைச் சுருக்கம்

இலங்கை மத்திய வங்கியானது முக்கியமாக பணவீக்கம் மற்றும் சென்மதி நிலுவைகள் ஆகிய துறைகளில் எதிர்கொண்ட அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு, 2021 ஓகத்திலிருந்து இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைப் பேணி வந்தது. பணவீக்கம் 2022 செப்டெம்பரில், அதன் உச்ச மட்டங்களை அடைந்தது. இருப்பினும், நடைமுறையிலிருந்து இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளின் காலங்கடந்த தாக்கங்கள், தளர்வடைகின்ற உலகளாவிய பண்ட விலைகள் மற்றும் உள்நாட்டு விலைகள் மீதான அவற்றின் ஊடுகடத்தல், செலாவணி வீத பெறுமான உயர்வு மற்றும் சாதகமான தளத்தாக்கம் ஆகியவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவாக பணவீக்கம் மிதமடைந்தமையால், மத்திய வங்கி 2023 யூனில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தளர்வடையச் செய்தலை ஆரம்பித்ததுடன் 2023 யூலையில் அதனை மேலும் வலுப்படுத்தியது. இது, உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை தொழிற்பாடு தொடர்பில் வழங்கப்பட்டு வருகின்ற அதிகளவான தெளிவுபடுத்தல்களுடன் இணைந்து சந்தை வட்டி வீதங்களின் படிப்படியான மிதமடைவிற்கும் நாணய நிலைமைகளை தளர்வடையச் செய்வதற்கும் வசதியளிக்கும்.

முன்னதாக, 2022இன் பின்னைய பகுதியில் மத்திய வங்கியானது உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியடைவதற்கான சூழலை உருவாக்குவதற்கு நிலவுகின்ற மிகையான சந்தை வட்டி வீதங்களை கீழ் நோக்கித் திருத்துவதற்கான தேவையை வங்கிகளுக்கும் நிதியியல் சந்தைகளுக்கும் அறிவித்தது. இருப்பினும், பன்னாட்டு நாணய நிதியத்துடன் மேற்கொண்ட தீவிரமான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மத்திய வங்கியானது விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முற்கூட்டிய நடவடிக்கைகளில் ஒன்றை நிறைவேற்றும் விதத்தில் 2023 மார்ச்சில் அதன் கொள்கை வட்டி வீதங்களை 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிப்பதன் மூலம் நாணயக் கொள்கையை இறுக்கமடையச் செய்த அதேவேளை, விலை அழுத்தங்கள் போதுமானளவில் குறைவடைந்ததைத் தொடர்ந்து நாணயக் கொள்கை தொடர்பான அதன் நிலைப்பாட்டை தளர்த்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீள்வலியுறுத்தியது.

2023இன் முதலாம் அரையாண்டுக் காலப்பகுதியில் நாணயக் கொள்கைத் தீர்மானங்கள்:

2023 சனவரி	2023 மார்ச்சு	2023 ஏப்பிரல்	2023 யூன்	2023 யூலை
கொள்கை வட்டி வீதங்கள் 14.50% (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 15.50% (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) கொண்ட மட்டங்களில் பேணப்பட்டன	கொள்கை வட்டி வீதங்கள் 15.50% (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 16.50% (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) மட்டங்களிற்கு 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டன	கொள்கை வட்டி வீதங்கள் 15.50% (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 16.50% (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) கொண்ட மட்டங்களில் பேணப்பட்டன	கொள்கை வட்டி வீதங்கள் 13.00% (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 14.00% (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) மட்டங்களிற்கு 250 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டன	கொள்கை வட்டி வீதங்கள் 11.00% (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 12.00% (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) மட்டங்களிற்கு மேலும் 200 அடிப்படைப் புள்ளிகளால் குறைக்கப்பட்டன

நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடக அறிக்கைகளுக்காக  
இதிலுள்ள கீழு ஆர் குறியீட்டை ஸ்கேன்/ கிளிக் செய்யவும்



## 2. பணவீக்கம் மற்றும் பொருளாதாரத் தோற்றப்பாடு

பணவீக்கத்தினதும் உண்மைப் பொருளாதார வளர்ச்சியினதும் எறிவுகள்<sup>1</sup> மீது கவனத்தைச்செலுத்தி, 2023 யூலை மாதகாலப்பகுதியில் நாணயக் கொள்கைத் தீர்மானத்திற்கு ஆதரவளித்த மத்திய வங்கியின் அலுவலரால் பெற்றுக்கொள்ளப்பட்ட நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகள் இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இத்தகைய எறிவுகள் 2023 யூலை எதிர்வுகூறல் சுற்றில் கிடைப்பனவாகவுள்ள தரவுகள், மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் மதிப்பீடுகளைப் பிரதிபலிப்பதுடன் இவ்வறிக்கையில் அடிப்படை எதிர்வுகூறலாக கருதப்படுகின்றன.

### 2.1. அடிப்படை எதிர்வுகூறல்

2023 யூலை நாணயக் கொள்கைச் சுற்றில் காணப்பட்ட நடுத்தர கால பேரண்டப் பொருளாதார எறிவுகளிற்கமைவாக, முதன்மை பணவீக்கமானது குறுங்காலத்தில் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் போக்கில் காணப்பட்டு நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட நடு ஒற்றை இலக்க மட்டத்தில் படிப்படியாக உறுதிபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறுங்காலத்தில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டாலும், தனது உள்ளாற்றலை நோக்கி படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

### பணவீக்கத்திற்கான தோற்றப்பாடு

தற்போதைய அடிப்படை எதிர்வுகூறலிற்கமைவாக, முதன்மை பணவீக்கமானது நடு ஒற்றை இலக்க மட்டத்திற்குக் கீழ் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்து அதனைத்தொடர்ந்து நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தை நோக்கி உறுதிபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கை நடவடிக்கைகளால் பங்களிப்புச்செய்யப்பட்டு, முதன்மை பணவீக்கத்திற்கான எறிவுசெய்யப்பட்ட பாதை மேலும் வீழ்ச்சியடையும் போக்கொன்றை எடுத்துக்காட்டுகின்றது. பணவீக்க வீச்சு வரைபடத்தில் எடுத்துக்காட்டப்பட்டதன் பிரகாரம் முதன்மைப் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டத்தில் உறுதியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் பேரண்டப் பொருளாதாரக் குறிகாட்டிகளில் அண்மையில் அவதானிக்கப்பட்ட பாரியளவான மாற்றங்களினால் உந்தப்பட்டு, இத்தகைய எறிவு கணிசமானளவு நிச்சயமற்றதன்மைக்கு உட்பட்டிருக்கின்றது. இத்தகைய தோற்றப்பாட்டிற்குப் பங்களிப்புச்செய்த காரணிகளுள், எதிர்பார்க்கப்பட்ட நாணய மற்றும் இறைக் கொள்கை வழிமுறைகள் முக்கிய வகிபாகத்தை ஆற்றுகின்றன. குறைக்கப்பட்ட அரசு செலவினம் மற்றும் அதிகரிக்கப்பட்ட வரிகளாலும் வகைப்படுத்தப்பட்ட இறுக்கமான இறை வழிமுறைகள் பொருளாதாரத்தின் மீது சுருக்கத் தாக்கமொன்றை ஏற்படுத்தக்கூடும். மேலும், உண்மை வட்டி வீதம் மற்றும் உண்மை தாக்கமுள்ள செலாவணி வீதம் என்பவை அவற்றின் போக்குகளைவிட<sup>2</sup> உயர்வாகக் காணப்பட்டு இவை இரண்டாலும் உந்தப்பட்ட இறுக்கமான நாணய நிலைமைகள் பொருளாதாரம் மீது கட்டுப்படுத்தும்


<sup>1</sup> மத்திய வங்கியானது நடுத்தர காலத்தில் பேரண்டப் பொருளாதார எறிவுகளை அடைவதற்கு, கிடைப்பனவாகவுள்ள தரவுகள், முக்கிய மாறிகளின் அண்மைக் கால எறிவுகள், உலகளாவிய பேரண்டப்பொருளாதார எறிவுகள், மற்றும் ஊகங்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பவற்றைக் கொண்டு பகுதியளவிலான கட்டமைப்பு சார்ந்த பேரண்டப்பொருளாதார மாதிரியுருவான காலாண்டு எறிவுகூறல் மாதிரியுருவைப் பயன்படுத்துகின்றது. இத்தகைய எறிவுகள் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் காலாண்டுத் தரவுகளுடன் இணைந்து காலாண்டு ரீதியாக இறைப்படுத்தப்படுகின்றன.

<sup>2</sup> குறித்த மாறிகளின் போக்குகள் காலாண்டு எறிவுகூறல் மாதிரியுருவில் மாதிரிப்படுத்தப்படுகின்றன என்பதுடன் இவை, மாதிரியுருவின் நடத்தையின் முதன்மை உந்துசக்தியாக காணப்படும் இடைவெளிகளை மதிப்பீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.



தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் குறுங்காலம் முதல் நடுத்தர காலத்தில் கூட்டுக் கேள்வியைத் தளர்வடையச் செய்யுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.<sup>3</sup> இருப்பினும், பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்பட்ட மீட்சியுடன் இணைந்து கொள்கை வழிமுறைகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புகின்றமையால், பணவீக்கமும் நடுத்தரக் காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டத்தில் உறுதிபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

**வரைபடம் 01: எறிவுசெய்யப்பட்ட முதன்மைப் பணவீக்கம்  
(காலாண்டு ரீதியாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)**



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

**குறிப்பு:** எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல


உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற்கொள்கையில், தற்போதைய எறிவுகளுடன் தொடர்பான இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். அடிப்படையான ஊகங்களிலும் மதிப்பீடுகளிலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால் இது எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். தொமைதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்படும் 2023இன் 2ஆம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளுடன் இணைந்து 2023இன் ஒத்தோபர் மாத நாணயக் கொள்கைச் சுற்றுக் காலப்பகுதியில் பணவீக்க வீச்சு வரைபடங்களுடன் பேரண்டப்பொருளாதார எறிவுகளும் இற்றைப்படுத்தப்படும்.

பணவீக்கத்தின் கூறுகளை பரிசீலனையிற்கொள்ளும்போது, உணவு மற்றும் வலு போன்ற தளம்பலடையும் விலைகளையுடைய பொருட்கள் மற்றும் பணிகளை நீக்குவதனால் பொருளாதாரத்தின் அடிப்படை கேள்வி அழுத்தங்களின் பரந்தவொரு வழிமுறையாக கருதப்படும் மையப் பணவீக்கத்தில் ஏற்படும் குறைப்பானது முதன்மைப் பணவீக்கத்தின் மிதமடைதலுக்கு கணிசமானளவில் பங்களிப்புச் செய்கின்ற அதேவேளை, தளம்பலடையும் உணவுப் பணவீக்கம் அத்துடன் வலு மற்றும் போக்குவரத்துப் பணவீக்கம் என்பவற்றின் வழமைக்குத் திரும்புதலும் அதற்கு உதவுகின்றன. மையப் பணவீக்கமும் பணவீக்க வீழ்ச்சிப் போக்கொன்றைத் தொடர்கின்றபோதிலும் ஒப்பீட்டளவில் முதன்மைப் பணவீக்கத்தினை விட குறைவான வேகத்தில் காணப்படுகிறது. இவ்வேறுபாட்டிற்கு, நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மையக்

<sup>3</sup> காலாண்டு எறிவுகூறல் மாதிரியுருவில், உண்மை வட்டி வீத இடைவெளியோ அல்லது உண்மைத் தாக்கமுள்ள வீதத்தின் இடைவெளியோ அதிகமாகக் காணப்படுவதன் காரணமாக நாணய நிலைமைகள் இறுக்கமாகவிருக்கலாம். தற்போதைய எறிவுகளிற்கமைவாக, உயர்வான பெயரளவு வீதங்கள் மற்றும் வீழ்ச்சியடையும் பணவீக்கம் என்பவற்றால் உந்தப்பட்டு உண்மை வட்டி வீதமானது உடனடி எதிர்காலத்தில் அதன் போக்கை விஞ்சுகின்றது. இது, உயர்வான கடப்பாட்டுச் செலவுகளிற்கு மத்தியில் நுகர்வு மற்றும் முதலீடு செலவின் இரண்டினதும் குறைக்கப்பட்ட மட்டங்கள் ஊடாக குறைவான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடும். அதேநேரம், இம்மாதிரியுருவில், உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதமானது உயர்வடைந்த பெயரளவு செலாவணி வீதத்தின் காரணமாக அதன் போக்கை விஞ்சுகின்றது என்பதுடன் இது, குறைவான வெளிநாட்டுக் கேள்வியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி வாப்புகளை எதிர்கணியமாகப் பாதிக்கக்கூடும்.

கூடையில் உள்ளடக்கப்படாத உணவு, வலு மற்றும் போக்குவரத்து வகைப்படுத்தல்களில் அவதானிக்கப்பட்ட பெருமளவான பணவீக்க வீழ்ச்சித் தாக்கம் காரணமாக அமைந்தது. மையப் பணவீக்கத்தின் பணவீக்க வீழ்ச்சிப் போக்கானது இறுக்கமான நாணய மற்றும் இறைக் கொள்கைகளாலும் உறுதியடையும் பணவீக்க எதிர்பார்க்கைகளாலும் முக்கியமாக தாக்கம் செலுத்தப்பட்டது. இருப்பினும், வளர்ச்சியை நோக்காகக்கொண்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்துமெனவும் இதன் மூலம் அதன் உள்ளார்ந்த ஆற்றலிற்கு நெருக்கமாக வெளியீடு வளர்ச்சியினை கொண்டுவருமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்விளைவாக, இது, கேள்வி நிலைமைகளின் எதிர்பார்க்கப்படும் இயல்புநிலைக்கு திரும்புதலுடன் இணைந்து நடுத்தர காலத்தில் மையப் பணவீக்கத்தின் உறுதிநிலைக்குப் பங்களிப்புச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வரைபடம் 02: எறிவுசெய்யப்பட்ட மையப் பணவீக்கம்  
(காலாண்டு ரீதியாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

**குறிப்பு:** எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுகளுடன் தொடர்பான இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். அடிப்படையான ஊகங்களிலும் மதிப்பீடுகளிலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால் இது எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.


பணவீக்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சிக்கு பங்களிப்புச்செய்யும் ஏனைய முக்கிய காரணிகள் உலகளாவிய வலு விலைகள் மற்றும் உணவுப் பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் மெதுவடைதல் உள்ளடங்குகின்றன. எனவே, உணவு மற்றும் போக்குவரத்து வகைப்படுத்தல்களின் சாதகமான தளத்தாக்கமானது தளம்பலடையும் உணவு வகைப்படுத்தலுடன் இணைந்து பணவீக்க வீழ்ச்சித் தோற்றப்பாட்டிற்கு பங்களிப்புச்செய்கின்றது.

### பணவீக்க எதிர்பார்க்கைகள்

வரலாற்று ரீதியான தரவுகளையும் மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்க்கைகள் தொடர்பான அளவீட்டையும் நோக்குகையில், குறுகிய மற்றும் நீண்ட காலங்கள் இரண்டிற்குமான நிறுவனத் துறையின் பணவீக்க எதிர்பார்க்கைகள் அநேகமாக ஒற்றை இலக்க மட்டங்களிலேயே காணப்பட்டன என்பதை

தெளிவாக காண்பிக்கின்றது. பொதுவாக, பணவீக்க எதிர்பார்க்கைகள் உண்மை பணவீக்கத்தின் போக்கையே பெருமளவில் கொண்டிருந்தன. 2023இன் ஆரம்ப மாதங்கள் வரை அனைத்து காலப்பகுதிகளுக்கான பணவீக்க எதிர்பார்க்கைகள் உயர்வாகவே காணப்பட்டது. இருப்பினும், உண்மையான பணவீக்கத்தின் வீழ்ச்சியுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2023 யூன் அளவீட்டுச் சுற்றில் அனைத்து காலப்பகுதிகளிலும் பணவீக்க எதிர்பார்க்கை படிப்படியாக கீழ்நோக்கிய பாதையில் காணப்பட்டது. அளவீட்டு பதில்களுக்கமைவாக, எதிர்வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் பணவீக்கம் மெதுவடைதலுக்கு முக்கியமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளை தளர்வடையச் செய்தல், பொதுப் பயன்பாடு மற்றும் எரிபொருள் செலவுகளின் குறைப்புக்கள் மற்றும் உள்நாட்டு நிரம்பல் நிலைமைகளின் முன்னேற்றங்கள் என்பன காரணமாகவிருக்கும்.

**வரைபடம் 03: உத்வேகம் (மாதாந்தப் பணவீக்கம்) மற்றும் தளத் தாக்கம்**  
(கொ.நு.வி.சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்டது, 2021=100)



மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி அலுவலர் கணிப்பீடுகள்


**குறிப்பு:** பணவீக்கமானது நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டிற்கான அடிப்படையில் (அதாவது, நடைமுறை மாதத்தின் விலைகளை முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தின் விலைகளுடன் ஒப்பீடுசெய்வதன் மூலம்) அல்லது அதையொத்த மாதத்திற்கு மாத அடிப்படையில் (அதாவது, நடைமுறை மாதத்தின் விலைகளை முன்னைய மாதத்தின் விலைகளுடன் ஒப்பீடுசெய்வதன் மூலம்) பொதுவாக அளவிடப்படுகின்றது. அடுத்துவரும் இரு மாதங்களின் ஆண்டிற்கான பணவீக்கத்திற்கிடையிலான வேறுபாடு என்பது ஏறத்தாழ நடைமுறை மாதத்தின் மாதத்திற்கு மாத பணவீக்கத்தினதும் (அடுத்துவரும் இரு மாதங்களுக்கிடையிலான இத்தகைய விலை மாற்றங்கள் பொருளாதார காரணிகளைப் பிரதிபலிக்கின்றன) பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னரான மாதத்திற்கு மாத பணவீக்கத்தினதும் (இது புள்ளிவிபரக் காரணிகளைப் பிரதிபலிக்கின்றது) கூட்டுத்தொகைக்கு ஏறத்தாழ சமமானதாகும். நுகர்வோர் விலைச் சுட்டெண் கூடையில் காணப்படும் பல்வேறு பண்டங்களின் விலை அசைவுகளிலிருந்து எழுகின்ற பொருளாதாரக் காரணிகளை உத்வேகம் என குறித்துரைக்கலாம். மற்றுமொரு புறத்தில், பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னரான விலை மாற்றங்களிலிருந்து எழுந்த புள்ளிவிபரக் காரணிகள் என்பவை தளத் தாக்கம் என கருத்திற்கொள்ளலாம். ஆண்டிற்கான பணவீக்கத்திற்கும் விலை மட்டத்திற்குமிடையில் தவறான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியமானதொரு உந்துசக்தியாக தளத் தாக்கமே காணப்படுகின்றது. உதாரணமாக, முன்னைய ஆண்டின் தொடர்பான மாத காலப்பகுதியில் விலைகள் கணிசமான அதிகரிப்பொன்றைப் பதிவு செய்து அதன் பின்னர் ஒப்பீட்டளவில் நிலையாக காணப்படும் மாதமொன்றை கருத்திற்கொள்ளலாம். இப்பின்னணியில், ஆண்டிற்கான பணவீக்கம் முன்னைய மாதத்துடன் ஒப்பீடுகையில் நடைமுறை மாதக்காலப்பகுதியில் குறைவொன்றை பதிவுசெய்யும். இருப்பினும், முன்னர் நிலவிய விலை மட்டத்துடன் (13 மாதங்களுக்கு முன்னர் என்று கருதலாம்) ஒப்பீடுகையில் நடைமுறை விலைகள் அதிகரித்த மட்டத்திலேயே காணப்படும்.

மேலேயுள்ள வரைபடத்தின் அடிப்படையில், 2023இன் இரண்டாம் காலாண்டில் அவதானிக்கப்பட்ட பண வீக்க வீழ்ச்சிப் போக்கிற்கு பின்னணியாகக் காணப்படும் முக்கிய உந்துசக்திகளிலொன்று தளத் தாக்கமாகும். 2022இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில் காணப்பட்ட கணிசமான விலை அதிகரிப்புக்கள் இதற்கு காரணமாக அமைந்தன. எதிர்வரும் மாதங்களில், குறைவான உத்வேகத்துடன் இணைந்து ஒப்பீட்டளவில் சிறியளவு தளத் தாக்கம் என்பது பணவீக்கத்தை நிலையாக்குவதனை நோக்கி பங்களிப்புச் செய்யும்.

## உண்மைப் பொருளாதார வளர்ச்சிக்கான தோற்றப்பாடு

உண்மைப் பொருளாதாரமானது அடுத்துவரும் உடனடியான காலப்பகுதியிலும் தொடர்ந்தும் சுருக்கமடையுமானாலும் அதன் பின்னர் படிப்படியாக மீளெழுச்சியடைவதற்கான சாத்தியமுள்ளதென அண்மைய எதிர்வுகூறல்கள் எடுத்துக்காட்டுகின்றன. 2023இன் முதலாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவான வளர்ச்சியினைத் தொடர்ந்து, கிடைப்பனவாகவுள்ள முன்கூட்டிய குறிகாட்டிகளும் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த மெதுவடைதலும் 2023இன் 2ஆம் காலாண்டில் சுருக்கமொன்று பதிவுசெய்யப்படலாம் என்பதனை எடுத்துக்காட்டுகின்ற போதிலும் இது முதலாம் காலாண்டை விட குறைவான அளவில் காணப்படும். இருப்பினும், 2023இன் இரண்டாம் அரையாண்டுப் பகுதியில் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2023ஆம் ஆண்டில் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுருக்கம் எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், இந்த சுருக்கத்தின் அளவு முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு தீவிரமுடையதாகயிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வரைபடம் 04: எறிவுசெய்யப்பட்ட காலாண்டு ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (% , ஆண்டிற்காண்டு)



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

**குறிப்பு:** எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கப்பாடோ அல்ல

பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மைகள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், அடிப்படை எதிர்வுகூறல்கள் பல்வேறு சாத்தியமான மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகளினால் பாதிக்கப்படலாம். அடிப்படை எதிர்வுகூறல் மீதான இடர்நேர்வுகள் பற்றிய விபரங்கள் 'பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்' என்பதன் கீழ் கலந்துரையாடப்படுகின்றன. அடிப்படையான ஊகங்கள் மற்றும் மதிப்பீடுகளில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் இவ் எறிவுசெய்யப்பட்டதிலிருந்து அடையப்பட்ட பொருளாதார வளர்ச்சிப் பாதை விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

நடுத்தர காலத்தில் பொருளாதாரம் அதன் முழுமையான இயலளவை அடைவதற்கு பல்வேறு சாதகமான நிலைமைகள் ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில், நாணயக் கொள்கையை படிப்படியாக தளர்வடையச் செய்தலானது வெளியீடு மீதான சுருக்கத் தாக்கத்தை காலதாமதத்துடன் குறைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாடானது முதலீட்டை ஊக்குவித்து, நுகர்வோர் செலவினத்தை அதிகரித்து இறுதியாக கூட்டுக் கேள்விக்கு உந்துதலளித்து பொருளாதார வளர்ச்சி மீது சாதமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இலங்கையின்

பிரதான வியாபாரப் பங்காளர்களுக்கிடையில் பொருளாதார நடவடிக்கையின் முன்னேற்றமொன்று தோற்றம்பெறுமென கணிக்கப்படுகிறது. இவ் அபிவிருத்தியானது அதிகரித்த ஏற்றுமதிகளினூடாக உள்நாட்டுப் பொருளாதாரத்தின் மீது சாதகமாக விளைவை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இறை நிறுவனம்சார் சீரமைப்பு முயற்சிகளால் உந்தப்பட்டு, முக்கியமான கட்டமைப்புசார்ந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் அரசு துறையில் எதிர்பார்க்கப்படும் அதிகரித்த வினைத்திறன் என்பவையும் நடுத்தரக் காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றன.

## 2.2. எதிர்வுகூறலுக்கு அடிப்படையாகவிருக்கும் முக்கிய எடுகோள்கள்

### உலகளாவிய சூழல்

இலங்கையின் முக்கிய வியாபாரப் பங்காளர்களின் உள்ளார்ந்த மட்டங்களுடன் தொடர்புடைய பொருளாதாரச் செயலாற்றங்கள், குறிப்பாக முன்னதாக அறிக்கையிடப்பட்ட தகவல்களுடன் ஒப்பீடுசெய்யும் போது அண்மைய காலத்தில் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றன. இம் முன்னேற்றமானது இவ்வாண்டில் இந்தியா மற்றும் சீனா போன்ற முக்கிய தோற்றம்பெற்றுவரும் பொருளாதாரங்களின் வலுவான வளர்ச்சியால் பிரதானமாக உந்தப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்க கொள்கை வீதம் மீதான உலகளாவிய எறிவு மாதிரியுரு வலையமைப்பின்<sup>4</sup> (GPMN) எறிவுகள் இவ்வாண்டின் மேலுமொரு வட்டி வீத உயர்வின் சாத்தியத்தை குறிக்கும் பெரடல் ரிசேவின் நிலைப்பாட்டையும் கொள்கைத் தளர்வை 2024 வரை ஆரம்பிக்க முடியாது என்ற எடுகோளையும் பிரதிபலிக்கின்றது. உலகளாவிய எறிவு மாதிரியுரு வலையமைப்பிற்கமைவாக எண்ணெய் மற்றும் உணவுப் பணவீக்கம் என்பவற்றிற்கான தோற்றப்பாடு முன்னைய நாணயக் கொள்கைச் சுற்றுக்களுடன் ஒப்பிடுகையில் பெருமளவில் மாற்றமின்றியே காணப்படுகின்றது.

### இறைப் பாதை

அடிப்படை எறிவுகளுக்காக, இறைப் பாதையானது படுகடன் மீள்கட்டமைப்பிற்குப் பின்னரான சூழ்நிலையை அடிப்படையாகக்கொண்ட எறிவுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் அமையுமென ஊகிக்கப்படுகின்றது.

### அட்டவணை 01: இறைமீதிகள் பற்றிய எடுகோள்

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக	2023	2024	2025	2026	2027
வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை	8.0	6.4	5.0	4.8	4.5
மத்திய அரசு படுகடன்	100.0	101.6	103.3	102.2	97.6
படுகடன் செலவு	7.3	7.2	7.3	7.1	6.8

மூலங்கள்: நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிக்கை, 20 மார்ச் - 2023

<sup>4</sup> இலங்கை மத்திய வங்கி உலகளாவிய எறிவு மாதிரி வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய பேரண்டப் பொருளாதார குறிகாட்டிகளின் எறிவுகளை நடுத்தர கால எறிவுகளுக்கான உள்ளீடுகளாக பயன்படுத்துகின்றது.

### 2.3. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்

பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இரண்டிற்குமான அடிப்படை எறிவுகளுக்கு மேல்நோக்கிய இடர்நேர்வுகள் மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஆகிய இரண்டுமே காணப்படுகின்றன. பொருளாதார நிலைமைகள் எதிர்பாராத விதத்தில் வெளிப்படுகின்ற சந்தர்ப்பத்தில், மத்திய வங்கியின் பொருத்தமான கொள்கை வட்டி வீதப் பாதையின் மதிப்பீடானது புதிய சூழ்நிலைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் பின்னர் திருத்தப்படும்.

#### பணவீக்க எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்

கீழ்நோக்கிய இடர்நேர்வுகளை கருத்திற்கொள்ளும் போது, குறிப்பாக பொதுமக்களிடமிருந்தான அழுத்தங்களுக்கு மத்தியில் உள்நாட்டு விலை மட்டங்களுக்கான அடையப்பட்ட செலாவணி வீத பெறுமான உயர்வினது நன்மைகளின் சாத்தியமான ஊடுகடத்தல் இடம்பெறக்கூடும். மேலும், வளமாக்கி விநியோகத்தின் மேலதிக விரிவாக்கம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட துறைகளின் மீட்சி என்பவற்றால் உந்தப்பட்ட நிரம்பல் நிலைமைகளின் விரைவான மீட்சி; மக்களின் நலிவடைந்த கொள்வனவு ஆற்றலின் நீடித்த தாக்கம்; எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவான சாத்தியமான உலகளாவிய பண்ட விலைகளின் தளர்வு; மற்றும் உலகளாவிய எண்ணெய் விலைகளினதும் செலாவணி வீதத்தினதும் சாதகமான அசைவுகளின் காரணமாக ஏற்படும் ஏதேனும் எரிபொருள் விலைக் குறைப்புக்கள் என்பன பணவீக்க வீழ்ச்சிச் செயல்முறைக்கு சாதகமான விதத்தில் பங்களிப்புச் செய்யக்கூடும்.

எரிபொருள் விலைகளில் மேற்கொள்ளப்பட்ட கீழ்நோக்கிய சீராக்கங்களானவை பொருட்களினதும் பணிகளினதும் விலைகளில் ஊடுகடத்தப்படுதலிலுள்ள நெகிழ்ச்சியற்றதன்மை; எதிர்பார்க்கப்படும் இறைத் திரட்சிப் பாதையிலிருந்தான ஏதேனும் விலகல்; இறக்குமதிக் கட்டுப்பாடுகளிலும் மூலதனப் பாய்ச்சல் வழிமுறைகளிலும் எதிர்பார்க்கப்படும் தளர்வுகள் மற்றும் தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கையுடன் ஏற்படக்கூடிய ஏதேனும் செலாவணி வீத பெறுமான தேய்மான அழுத்தங்கள்; இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் நீக்கம் மற்றும் நாணயக் கொள்கைத் தளர்த்தலுக்கு மத்தியில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் கொடுகடன் என்பவற்றின் அதிகரித்த கிடைப்பனவின் காரணமாக ஏற்படக்கூடிய எதிர்பார்க்கப்பட்டதை விட விரைவான கேள்வியின் மீட்சி; மற்றும் வேளாண்மை உற்பத்தியை பாதகமான விதத்தில் தாக்கமடையச் செய்து உணவுப் பணவீக்கம் மீது மேல்நோக்கிய அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியமான பாதகமான வானிலை நிலைமைகள் என்பனவற்றின் மூலம் அடிப்படை பணவீக்க எறிவுகளிற்கு மேல்நோக்கிய இடர்நேர்வுகள் ஏற்படக்கூடும்.

#### பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்


குறுங்காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கான வளர்ச்சி எறிவுகளைப் பாதிக்கக்கூடிய கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஏற்றுமதித் துறைக்கான நலிவான கேள்வி, குறிப்பிடத்தக்களவிலான தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்தோரினதும் தேர்ச்சிபெற்றோரினதும் புலம்பெயர்வுகளிலிருந்து தோற்றம்பெறும் தொழிலாளர் பற்றாக்குறைகள் மற்றும் தாழ்ந்தளவிலான உற்பத்தித்திறன் மற்றும் வேளாண்மை நடவடிக்கைகள் மீதான சாத்தியமான வானிலை மாற்றங்களின் ஏதேனும் பாதகமான விளைவுகள் என்பவற்றினை உள்ளடக்கின்றன.

வளர்ச்சித் தோற்றப்பாட்டிற்குப் பல்வேறு சாதகமான இடர்நேர்வுகள் காணப்படக்கூடும். பொருளாதார நடவடிக்கைகளின் விரைவானதொரு மீட்சிக்கு வழிவகுக்கக்கூடிய மேம்பட்ட மனோபாவங்கள்,

சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய தொடர்புடைய துறைகளின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவான மீட்சி, துறைமுக நகர செயற்றிட்டம் மற்றும் ஏனைய மூலதன உட்கட்டமைப்பு அபிவிருத்திகளிற்கான முதலீடு என்பன வெளிநாட்டுக் கேள்வியின் மீட்சிக்கு சாதகமாயமையக்கூடிய உலகளாவிய வர்த்தகப் பங்காளர்களில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவான மீட்சியுடன் இணைந்து மேம்படுகின்ற ஓட்டுமொத்த பொருளாதார செயலாற்றத்திற்குப் பங்களிக்கக்கூடும்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சிக்கு அத்தியாவசியமாக விளங்குகின்ற படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் காலந்தவறாத நிறைவானது பொருளாதாரத் தோற்றப்பாட்டிணைப் பாதிக்கின்ற முக்கியமானதொரு காரணியாகக் காணப்படுகின்றது.

வரைபடம் 05: எறிவுகளுக்கான இடர்நேர்வுகளின் சமநிலை




மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

### 3. தற்போதைய பொருளாதார நிலைமைகள்

#### 3.1. பணவீக்கம்

பணவீக்கமானது எறிவுசெய்யப்பட்டதிலும் பார்க்க விரைவாகத் தொடர்ந்தும் குறைவடைந்ததுடன் 2023 யூலையில் ஒற்றை இலக்க மட்டத்தினை அண்மிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வரைபடம் 06: மாதாந்த முதன்மை மற்றும் மையப் பணவீக்கத்தின் அசைவுகள் (ஆண்டிற்கு ஆண்டு, %)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

2022இல் முதன்மை பணவீக்கத்தின் எப்போதும் கண்டிராத விரைவடைதல் என்பது முக்கியமாக உணவு விலைகளின் குறிப்பிடத்தக்களவு உயர்வு மற்றும் நிரம்பல் பக்க இடையூறுகள், ஐக்கிய அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கை ரூபாவின் சடுதியான தேய்மானம் மற்றும் இதனைத் தொடர்ந்த வலு மற்றும் போக்குவரத்து விலைகள் போன்ற நிர்வகிக்கப்பட்ட விலைகளின் திருத்தங்களும் அவையின் கசிவுத்தாக்கமும், மற்றும் சென்ற சில ஆண்டுகளில் நாணயத் தளர்த்தலின் காலங்கடந்த தாக்கத்தினால் ஏற்பட்ட குறையாத திரண்ட கேள்வி அழுத்தங்கள் என்பவையினாலேயே ஆகும். நுகர்வோர் விலைப் பணவீக்கமானது 2022 செப்டெம்பரில் வரலாறு காணாதளவிலானதோர் உயர்வினை எட்டியதைத் தொடர்ந்து, பின்னர் இறுக்கமான நாணய மற்றும் இறை நிலைமைகளின் தாக்கத்தின் விளைவாகவும் நிரம்பல்பக்க இடையூறுகளின் படிப்படியான தளர்வடைதலினாலும் 2023இன் இதுவரையான காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க டொலரிற்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமான உயர்வடைதலினாலும் ஆதரவளிக்கப்பட்டு, குறைவடைந்துசெல்கின்ற பாதையொன்றினைத் தொடங்கியது. இதற்கமைய, 2022 செப்டெம்பரில் 69.8 சதவீதத்திற்குத் துரிதமடைந்த (கொ.நு.வி.சுட்டெண் 2013=100) கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொ.நு.வி.சுட்டெண் 2013=100) அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2022 திசெம்பர் மாதத்தில் (கொ.நு.வி.சுட்டெண் 2013=100) 57.2 சதவீதத்திற்கு மிதமடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் காணப்பட்ட இக்கீழ்நோக்கிய போக்கானது 2023இலும் தொடர்ந்தது. 2023 பெப்புவரியில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின்வலுவிற்கான மேல்நோக்கிய விலைத் திருத்தத்தின் தாக்கத்தினால் உந்தப்பட்டு 2023இன் முதலாம் காலாண்டில் குறைவடைதல் வேகமானானது மெதுவானதாகக் காணப்பட்ட போதிலும், முதன்மைப் பணவீக்கமானது 2023 ஏப்பிரல் தொடக்கம் சடுதியாக



வீழ்ச்சியடைந்தது. இதற்கமைய, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021=100) அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) சாதகமான தளத் தாக்கமொன்றுடன் இணைந்து வலு மற்றும் உணவு விலைகளின் மெதுவடைதலினால் உந்தப்பட்டு 2023 யூனில் (கொ.நு.வி.சுட்டெண் 2021=100) 12.0 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூனில் (கொ.நு.வி.சுட்டெண் 2021=100) 4.1 சதவீதம் கொண்ட ஒற்றை இலக்க மட்டமொன்றிற்குக் குறைவடைந்துள்ள வேளையில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த உணவல்லா பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 யூனில் (கொ.நு.வி.சுட்டெண் 2021=100) 16.2 சதவீதத்திற்கு மேலும் குறைவடைந்தது. இதையொத்த போக்கொன்றினைத் தொடர்ந்து, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தே.நு.வி.சுட்டெண், 2021=100) அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு), உணவு மற்றும் உணவல்லா பணவீக்கம் ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட குறைவடைதலின் காரணமாக 2022 செத்தெம்பரில் காணப்பட்ட (தே.நு.வி.சுட்டெண் 2013=100) 73.7 சதவீதத்தினையும் 2022 இறுதியளவில் காணப்பட்ட (தே.நு.வி.சுட்டெண் 2013=100) 59.2 சதவீதத்தினையும் கொண்ட உச்சளவிலான மட்டமொன்றிலிருந்து 2023 மேயில் (தே.நு.வி.சுட்டெண் 2021=100) 22.1 சதவீதத்திற்குக் குறைவடைந்தது.


வரைபடம் 07: வகைப்பாட்டு ரீதியிலான ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் (கொ.நு.வி.சுட்டெண் %)



மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

அடிப்படையான பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2022 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட (கொ.நு.வி.சுட்டெண் 2013=100) 47.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2023 யூனில் (கொ.நு.வி.சுட்டெண் 2021=100) 9.8 சதவீதம் கொண்ட ஒற்றை இலக்க மட்டமொன்றிற்கு மிதமடைந்த வேளையில், தளம்பலடையாத உணவு வகையின் உத்வேகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியொன்றினாலும் சாதகமான தளத் தாக்கமொன்றினாலும் பங்களிக்கப்பட்டு, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021=100) அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கமானது 2022 திசம்பரில் பதிவுசெய்யப்பட்ட (தே.நு.வி.சுட்டெண் 2013=100) 57.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2023 மேயில் (தே.நு.வி.சுட்டெண் 2021=100) 21.6 சதவீதத்திற்குக் குறைவடைந்தது. மையப் பணவீக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள தளம்பலடைகின்ற உணவு மற்றும் வலு மற்றும் போக்குவரத்துக் கூறுகளில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பீட்டளவில் பாரியளவிலான மாற்றங்களின் காரணமாக முதன்மைப் பணவீக்கத்தினைப் பார்க்க மையப் பணவீக்கத்தின் இயல்புநிலைக்குத் திரும்புதலானது மெதுவானதாகக் காணப்படுகின்றது. இதன் விளைவாக, உணவுப் பொருட்கள் மற்றும் வலு மற்றும் போக்குவரத்து என்பன நீங்கலாக ஏனைய வகைகளிலிருந்தான பணவீக்கத்திற்கான ஒப்பீட்டளவிலான பங்களிப்பானது அண்மைய மாதங்களில் அதிகரித்துச் செல்வதாகப் புலப்படுகின்ற போதிலும் உண்மை நியதிகளில் இக்கூறும் படிப்படியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

வரைபடம் 08: முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பு (கொ.நு.வி.சுட்டெண்)




மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், மத்திய வங்கி அலுவலர் கணிப்பீடுகள்

முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணானது (2018=100), பெயரளவு நியதிகளில், 2023 மேயில் தொடர்ந்து அதிகரித்த போதிலும், முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைந்தளவிலான வேகமொன்றாகக் காணப்பட்டது. முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணானது (2018=100) 2023 ஏப்பிரிலுடன் ஒப்பிடுகையில் 2023 மேயில் மாதாந்த அடிப்படையில் 0.6 சதவீதத்தினால் அதிகரித்தது. கைத்தொழில் (0.8 சதவீதம்) மற்றும் பணிகள் (1.1 சதவீதம்) நடவடிக்கைகளின் கூலிகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களின் காரணமாக இவ்வயர்வு ஏற்பட்டுள்ள வேளையில் வேளாண்மை நடவடிக்கைகள் முன்னைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் 2023 மேயில் தொடர்ந்தும் மாற்றமின்றிக் காணப்பட்டன. உண்மை நியதிகளில், முறைசாரா தனியார் துறைக் கூலி

வீதச் சுட்டெண்ணானது முன்னைய மாதத்திலும் பார்க்க 2023 மேயில் 0.4 சதவீதத்தினால் குறைவடைந்த வேளையில் இது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 9.0 சதவீத வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது.

**வரைபடம் 09: பெயரளவு முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணின் அசைவுகள்**



மூலம்: இலங்கை மத்திய வங்கி

**3.2. உண்மைத் துறை**

2022இல் காணப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத பொருளாதார நெருக்கடியின் இணைந்த பொருளாதார இடையூறுகளின் நீடித்த தாக்கங்கள் 2023இன் முதலாம் காலாண்டுப் பகுதியில் உண்மைப் பொருளாதாரத்தின் மேலதிக சுருக்கத்திற்கு வழிவகுத்தது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் படி, உண்மைப் பொருளாதாரமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2022இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 0.5 சதவீதம் கொண்ட சுருக்கத்திற்கு மேலதிகமாக 2023இன் முதலாம் காலாண்டில் 11.5 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்தது.

2023இன் முதலாம் காலாண்டுப் பகுதியில், வேளாண்மைத் துறையானது அரிசி, தானியங்கள் மற்றும் நன்னீர் மீன்பிடித் துணைத்துறைகள் என்பவற்றின் சாதகமான செயலாற்றத்தினால் உந்தப்பட்டு 0.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) சிறிதளவு வளர்ச்சியடைந்தது. அதேவேளை, கட்டடவாக்கம், தயாரிப்பு, மற்றும் சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் ஆகிய துணைத்துறைகளின் மந்தமான செயலாற்றத்தின் பெருமளவிலான காரணத்தினால் கைத்தொழில் துறையானது 23.4 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்களவிலான சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தது. நிதியியல், காப்புறுதி மற்றும் உண்மைச் சொத்துப் பணிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான சுருக்கத்தினைப் பிரதிபலித்து பணிகள் துறையானது இக் காலாண்டுப் பகுதியில் 5.0 சதவீத ஆண்டிற்கு ஆண்டு சுருக்கமொன்றினை அறிக்கையிட்டது.

பொருளாதார நடவடிக்கைகளின் முன்கூட்டிய குறிகாட்டிகள் 2023 ஏப்பிரல் தொடக்கம் மே வரையிலான காலப்பகுதியில் கலப்புச் செயலாற்றமொன்றினைக் காண்பித்தன. பணிகள் துறைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது முன்னைய மாதத்தில் பதிவுசெய்யப்பட்ட சிறியளவிலான வீழ்ச்சியினைத் தொடர்ந்து 2023 மேயில் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பிய அதேவேளையில், தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2023 ஏப்பிரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களிலும் மெதுவான வீதத்தில் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. இருப்பினும், கைத்தொழில் உற்பத்திச்

சுட்டெண்ணானது 2023 மேயில் 9.9 சதவீத மாதாந்த வளர்ச்சியினைப் பதிவுசெய்த அதேவேளையில் மாத காலப்பகுதியில் 3.1 சதவீத ஆண்டிற்கு ஆண்டு சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தது. 2022 மாச்சு தொடக்கம் சுருக்கங்களைப் பதிவுசெய்த உள்நாட்டுச் சந்தையின் சீமெந்து கிடைப்பனவானது உள்நாட்டுக் கட்டடவாக்கத் துறையில் கேள்வி மீட்சிகளைப் பிரதிபலிக்கும் வகையில் 2023 மேயில் 9.0 சதவீத ஆண்டிற்கு ஆண்டு விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது.


**அட்டவணை 02: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான மதிப்பீடுகள் (ஆண்டுக்காண்டு, %)(தற்காலிகமானது)**

	2022					2023
	கா1	கா2	கா3	கா4	ஆண்டு	கா1
வேளாண்மை	-4.4	-7.9	-6.7	0.7	-4.6	0.8
கைத்தொழில்	-3.7	-10.1	-21.3	-30.1	-16.0	-23.4
பணிகள்	1.8	-1.8	-4.2	-3.9	-2.0	-5.0
மொத்த உள்நாட்டு உற்பத்தி	<b>-0.5</b>	<b>-7.4</b>	<b>-11.5</b>	<b>-12.4</b>	<b>-7.8</b>	<b>-11.5</b>

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

2023இன் இரண்டாம் காலாண்டுப் பகுதியில், நிதியியல் பணிகள் மற்றும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் பின்னடைவினால் பாரியளவில் உந்தப்பட்டு பணிகள் நடவடிக்கைகள் சுருக்கமொன்றினைப் பதிவுசெய்திருக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளையில், தயாரிப்பு மற்றும் கட்டடவாக்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட சுருக்கங்களின் காரணமாக கைத்தொழில் நடவடிக்கைகளும் சுருக்கமடைந்திருக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், பயிர்ச்செய்கைக்குத் தேவையான வளமாக்கிகள் மற்றும் வேளாண்மை இரசாயனங்கள் என்பவற்றின் போதியளவிலான வழங்கலினால் ஆதரவளிக்கப்பட்டு அரிசி மற்றும் தானியங்களின் வளர்ச்சியில் ஏற்பட்ட மீட்சியின் காரணத்தினால் வேளாண்மை நடவடிக்கைகள் 2023இன் இரண்டாம் காலாண்டில் வளர்ச்சியடைந்துள்ளதாக எறிவுசெய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, உண்மைப் பொருளாதாரமானது 2023இன் இரண்டாம் காலாண்டில் சுருக்கமடைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், பொருளாதார உறுதிப்பாட்டின் படிப்படியான மீட்சியுடன் இணைந்து பொருளாதாரமானது 2023இன் இறுதியில் அதன் மீட்சி வேகத்தினை அடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

**வரைபடம் 10: முன்கூட்டிய பொருளாதாரக் குறிகாட்டிகளின் அசைவுகள்**




மூலம்: இலங்கை மத்திய வங்கி

### 3.3. நாணயத் துறை

#### வட்டி வீதங்கள்

சந்தை வட்டி வீதங்கள் தொடர்ந்தும் கீழ்நோக்கிச் சீராக்கப்படுவதுடன் 2023இன் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொள்கை வீதக் குறைப்பிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் எதிர்வருகின்ற காலப்பகுதியில் மேலுமொரு குறைவு எதிர்பார்க்கப்படுகின்றது. அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்களிலும் குறிப்பிடத்தக்கதொரு குறைவு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

வரைபடம் 11: தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவு




மூலம்: இலங்கை மத்திய வங்கி

2023இன் இதுவரையான காலப்பகுதியில் சந்தை வைப்பு மற்றும் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் ஆகிய இரண்டும் தொடர்ந்தும் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டுள்ள போதிலும், கடன்வழங்கல் வீதங்களின் குறைவின் வேகம் மெதுவானதாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, 2023 யூனில் மத்திய வங்கி அதன் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினைத் தளர்த்தத் தொடங்கியதிலிருந்து சில்லறை வைப்பு வட்டி வீதங்கள் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்துள்ளன.

சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம் மற்றும் சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம் என்பன 2022 இறுதியுடன் ஒப்பிடுகையில் 2023 மே இறுதியளவில் முறையே 4.2 சதவீத புள்ளிகளினாலும் 3.8 சதவீத புள்ளிகளினாலும் வீழ்ச்சியடைந்தன. சில வாராந்த ரீதியிலான தளம்பல்கள் காணப்பட்ட போதிலும், சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன் வழங்கல் வீதமும் 2022 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட மட்டங்களுடன் ஒப்பிடுகையில் 2023 யூன் இறுதியில் 7.8 சதவீத புள்ளிகளினால் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டன. 2023 யூன் தொடக்கம் கொள்கை வட்டி வீதங்களில் மேற்கொள்ளப்பட்ட குறைப்பிற்குப் பதிலிறுத்தும் விதத்தில் அரசு பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் துரிதமாகக் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டன. உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகைத் தொழிற்பாட்டின் அறிவிப்பினால் இடர்நேர்வு மிகை தொடர்பான நிச்சயமற்றதன்மைகள் பாரியளவில் இல்லாதொழிந்தமையினால் அரசு

பிணையங்கள் மீதான விளைவு வீதங்கள் மேலும் 2023 யூலையில் வீழ்ச்சியடைந்தன. இதற்கமைய, 2023 யூனில் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் தளர்த்தலிலிருந்து திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவு வீதங்கள் 5.2 தொடக்கம் 6.0 சதவீத புள்ளிகளினைக் கொண்டதொரு வீச்சினால் 2023 யூலை 05ஆம் திகதியளவில் குறைவடைந்தன. உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகைத் தொழிற்பாட்டின் அறிவிப்பானது ஏனைய சந்தை வட்டி வீதங்களில் மேலும் குறைவுகளிற்கு வசதியளித்து, தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இணைந்து எதிர்வருகின்ற காலப்பகுதியில் அவற்றினைத் தாழ்ந்தளவிலான மட்டங்களில் உறுதிநிலைப்படுத்துவதனை இயலுமைப்படுத்தும். இதேவேளை, எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவான பணவீக்க வீழ்ச்சிப் பாதையினைக் கருத்திற்கொள்கையில், உண்மை வட்டி வீதங்கள் குறைந்தளவில் தளர்த்தப்பட்டவையாகக் காணப்படுகின்ற வேளையில், முன்னோக்கிய உண்மை வட்டி வீதங்கள் பாரியளவில் நேர்க்கணியமாகக் காணப்படுகின்றன.

வரைபடம் 12: கடந்தகால பணவீக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட உண்மை வட்டி வீதங்கள்



மூலம்: இலங்கை மத்திய வங்கி


ஒட்டுமொத்தமாக, சந்தை வட்டி வீதங்களில் குறிப்பாக, கீழ்நோக்கிய நெகிழ்ச்சியற்றதன்மையிலான சமிக்ஞைகளைக் காண்பிக்கின்ற கடன்வழங்கல் வட்டி வீதங்களில் மேலும் கீழ்நோக்கிய சீராக்கமொன்றினை மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது. இருப்பினும், கொள்கை வட்டி வீதங்களினதும் வட்டி வீத இடர்நேர்வு மிகையினதும் குறைப்பின் நன்மைகளை வியாபாரங்கள் மற்றும் தனிநபர்களுக்குத் தாமதமின்றி நிதியியல் துறை வழங்கத் தவறுமாயின், அண்மைய கொள்கை வழிமுறைகளின் தாக்கங்களின் விரைவான ஊடுகடத்தலொன்றினை நிச்சயப்படுத்தும் பொருட்டு பொருத்தமான நிர்வாக வழிமுறைகளை மேற்கொள்ளல் குறித்து மத்திய வங்கி கருத்திற்கொள்ளும்.

### உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மை

**உள்நாட்டுப் பணச் சந்தையில் ஓரிரவுத் திரவத்தன்மையானது அண்மையில் வீழ்ச்சியடைந்ததுடன் மத்திய வங்கியின் துணைநிலை வசதிகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக தொடர்ந்தும் தளம்பலடைகின்றது.**

2023இன் இதுவரையான காலப்பகுதியில் பணச் சந்தைத் திரவத்தன்மையின் அசைவுகளுக்குப் பங்களித்த முக்கிய காரணிகளுக்கு மத்தியில், மத்திய வங்கியின் மூலமான தேறிய வெளிநாட்டுச்

வரைபடம் 13: ஓரிருவ திரவத்தன்மையின் நடத்தை



மூலம்: இலங்கை மத்திய வங்கி

செலாவணிக் கொள்வனவுகள் முக்கியமான நேர்க்கணிய பங்களிப்பாளராகப் பதிவுசெய்யப்பட்ட மத்திய வங்கியின் மூலமான தேறிய திறைசேரி உண்டியல் கொடுக்கல்வாங்கல்கள் முக்கிய எதிர்க்கணியப் பங்களிப்பாளராகத் தொடர்ந்தும் காணப்பட்டன. உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிற்கிடையிலான திரவத்தன்மையின் சமச்சீர்ற்ற பரம்பல் தொடர்ந்தும் காணப்பட்டதுடன், குறித்த சில உள்நாட்டு வங்கிகள் தொடர்ச்சியான திரவத்தன்மைப் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்த வேளையில் வெளிநாட்டு வங்கிகள் பாரியளவிலான திரவத்தன்மை மிகைகளைப் பேணி வந்தன. இதேவேளையில், தனியான முதனிலை வணிகர்களின் திரவத்தன்மைப் பற்றாக்குறை ஓரளவு வீழ்ச்சியடைந்தது. சந்தைக்குப் போதியளவிலான திரவத்தன்மையினை வழங்குவதற்கும் மத்திய வங்கியின் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாட்டுடன் இசைந்து செல்லும் விதத்தில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தில் கீழ்நோக்கிய சீராக்கமொன்றினைத் தூண்டுவதற்கும் நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் பாரியளவில் நடத்தப்பட்டன.

பணம் மற்றும் கொடுகடன்

**வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களில் ஏற்பட்ட மேம்பாடொன்றிற்கு மத்தியில் உள்நாட்டுக் கொடுகடன் (அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் நீங்கலாக) சுருக்கமடைந்ததுடன் நாணயக் கொள்கையின் குறிப்பிடத்தக்க இறுக்கமடைதலின் காலங்கடந்த விளைவினால் தாக்கம்செலுத்தப்பட்டு விரிந்த பண (M<sub>2b</sub>) நிரம்பலின் வளர்ச்சியானது 2023இன் இதுவரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மிதமடைந்தது.**

சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்கள் தொடர்ந்தும் உயர்ந்தளவில் காணப்பட்டதுடன் நாணய நிலைமைகள் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்களவு இறுக்கமானதாகக் காணப்பட்டமையினால், தனியார் துறை மற்றும் அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகள் என்பவற்றிற்கான வெளிநின்ற கொடுகடன் சுருக்கங்களைச் சந்தித்தமை விரிந்த பண நிரம்பலின் விரிவாக்கத்தின் மெதுவடைதலிற்குப் பங்களித்தது. தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடனானது 2023 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ ரூ. 393 பில்லியன் தொகையினால் சுருக்கமடைந்து, 2023 மே இறுதியளவில் 9.5 சதவீத சுருக்கமொன்றினைப் (ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்தது. 2022 யூன் தொடக்கம் தொடர்ச்சியாகப் பன்னிரண்டாவது மாதமாக தனியார் துறைக்கான கொடுகடன் சுருக்கமடைந்து மாதாந்த ரீதியிலான சுருக்கங்களில் மிக நீண்ட தொடரினைப் பதிவுசெய்தது. பொருளாதாரத்தின்

உற்பத்தித்திறன்மிக்க துறைகளிற்கான கடன்வழங்கல் தொடர்ந்தும் மெதுவடைந்த வேளையில், நுகர்வுடன் தொடர்புடைய குறித்த சில துறைகளிற்கான கொடுகடன் கணிசமானவிலானதொரு வளர்ச்சியினைப் பதிவுசெய்தது. செலாவணி வீதத்தின் அண்மைய பெறுமான உயர்வு மற்றும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடனை (உரிமம்பெற்ற வர்த்த வங்கிகளிற்கு) அரசாங்கத்திற்கு மாற்றல் என்பவற்றிற்கு மத்தியில் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மூலமான பொறுப்புக்களின் தேறிய தீர்ப்பளவு காரணமாக உரிமம்பெற்ற வர்த்த வங்கிகளின் மூலமான அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிற்கான கொடுகடனானது 2023 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் ஏறத்தாழ ரூ. 680 பில்லியன் தொகையினால் சுருக்கமடைந்து, உரிமம்பெற்ற வர்த்த வங்கிகளிற்கான அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் படுகடன் பொறுப்புக்களில் கணிசமானவிலானதொரு வீழ்ச்சியினை ஏற்படுத்தியது.

**அட்டவணை 03: உள்நாட்டுக் கொடுகடனிலான மாற்றங்கள்**

		2021	2022	சனவரி 2023	பெப் 2023	மார் 2023	ஏப் 2023	மே 2023	சன-மே 2023 (தற்காலிகமானது)
<b>அரசிற்கான தேறிய கொடுகடன்</b>	தேறிய மாற்றம் (ரூ.பில்லியன்)	1,284.4	1,638.7	140.5	(140.7)	97.2	523.0*	19.8	639.8
<b>அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்</b>	தேறிய மாற்றம் (ரூ.பில்லியன்)	185.9	558.9	0.8	(35.9)	(118.9)	(463.0)*	(63.1)	(680.2)
<b>தனியார் துறைக்கான கொடுகடன்</b>	தேறிய மாற்றம் (ரூ.பில்லியன்)	810.5	432.7	(96.1)	(57.6)	(107.6)	(43.2)	(88.8)	(393.4)
	ஆண்டுக்காண்டு வளர்ச்சி (%)	13.1	6.2	4.3	3.0	(5.1)	(8.3)	(9.5)	(5.3) (அ)

(அ) ஆண்டின் இற்றைவரையான வளர்ச்சி


\* தெரிவுசெய்யப்பட்ட அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் ஐந்தொகையினை மறுசீரமைப்பதற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இசைந்து செல்லும் நடவடிக்கைகளுக்கு அமைவாக 30 சனவரி 2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலுடன் திசெம்பர் 2022 தொடக்கம் செயற்படத்தக்கவாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வெளிநின்ற வெளிநாட்டு நாணய உத்தரவாதப் படுகடன் மத்திய அரசாங்க படுகடனிற்குள் உள்ளீக்கப்பட்டது. இதன்படி, இச்சீராக்கத்தின் ஒரு பகுதி 2023 ஏப்பிரலில் செயற்படுத்தப்பட்டதுடன், இது குறித்த அரச வர்த்தக வங்கியின் ஐந்தொகையில் பிரதிபலித்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் கொடுகடனில் வீழ்ச்சியையும் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனில் ஓர் விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

இருப்பினும், மத்திய வங்கியின் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடனில் ஏற்பட்ட சுருக்கமொன்றிற்கு மத்தியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடன் அதிகரித்தமையினால் வங்கித்தொழில் முறைமையின் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடனானது 2023 மேயில் தொடர்ந்தும் விரிவடைந்தது. மேலும், ஐக்கிய அமெரிக்க டொலரிக்கெதிராக இலங்கை ரூபாவின் பெறுமான உயர்விற்கு மத்தியில், 2023 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் ஏறத்தாழ ரூ. 929 பில்லியன் தொகையினால் குறிப்பிடத்தக்களவு மேம்பட்டன.




வரைபடம் 14: உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் தனியார் துறைக்கான கொடுகடனின் மாதாந்த மாற்றம்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

இவ்வபிவிருத்திகளினால் உந்தப்பட்டு, விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி (M<sub>2b</sub>) 2023 மே இறுதியளவில் 3.4 சதவீதத்திற்கு மெதுவடைந்தது. செலாவணி வீதத்தின் உயர்வின் தாக்கத்திற்கான சீராக்கத்தின் பின்னர், விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியானது 2023 மே இறுதியளவில் 7.1 சதவீதத்திற்கு உயர்வடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வரைபடம் 15: விரிந்த பணத்தின் வளர்ச்சியின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்திற்கான பங்களிப்பு (M<sub>2b</sub>)




மூலம்: இலங்கை மத்திய வங்கி

2023 ஏப்பிரல் தொடக்கம் மத்திய வங்கியின் அரசு பிணையக் கையிருப்புக்களில் குறிப்பிடத்தக்கதொரு குறைப்பு பதிவுசெய்யப்பட்டது.

தொகை அதிகரிக்கப்பட்ட திறைசேரி உண்டியல் ஏலங்கள் மற்றும் திறைசேரி உண்டியல் ஏலங்களின் கட்டம் II இலிருந்தான பெறுகைகள் என்பன மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல் கையிருப்புக்களின்

பகுதியொன்றினைக் குறைப்பதற்குத் துணைபுரிந்தமையினால் மத்திய வங்கியின் அரச பிணையக் கையிருப்புக்கள் 2023 ஏப்பிரல் தொடக்கம் யூன் வரையான காலப்பகுதியில் சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தன. இதற்கமைய, மத்திய வங்கியின் திறைசேரி உண்டியல்களின் கையிருப்புக்கள் (முகப் பெறுமதி) 2023 மேயில் பதிவுசெய்யப்பட்ட ஏறத்தாழ ரூ. 2.8 நில்லியன் தொகையினைக் கொண்ட உச்சளவிலான மட்டமொன்றுடன் ஒப்பிடுகையில் 2023 யூன் இறுதியளவில் ரூ. 2.4 நில்லியனிற்கு வீழ்ச்சியடைந்தன. இதனுடன், 2023 யூன் மாதத்திற்கான மத்திய வங்கியிடமிருந்தான அரசிற்கான தேறிய கொடுகடன் மீதான பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான கணியம்சார் செயலாற்றப் பிரமாணம் இலக்கினை விட மேலாக அடையப்பட்டது.

**வரைபடம் 16: அரச பிணையங்களின் மத்திய வங்கியின் உடமைகள் மற்றும் திறைசேரி உண்டியல்களின் வெளிநின்ற இருப்பு**



மூலம்: இலங்கை மத்திய வங்கி

வங்கித்தொழில் முறைமையின் மூலமான உள்நாட்டுக் கொடுகடனிற்கமைய, தனியார் துறைக்கான கொடுகடனானது 2023இன் இரண்டாம் அரையாண்டில் படிப்படியானதொரு மீட்சியினை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இதுவரையான காலப்பகுதியில் தனியார் துறைக் கொடுகடனின் குறிப்பிடத்தக்க சுருக்கத்தின் காரணமாக, கொடுகடன் வளர்ச்சியானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2023இன் இறுதியளவில் மெதுவடைந்த மட்டமொன்றினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஆதரவு நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக நாணய நிதியிடலினை குறைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் மத்திய வங்கியின் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடனானது சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுவதனால் வங்கித்தொழில் முறைமையின் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடனானது 2022 உடன் ஒப்பிடுகையில் மெதுவானதொரு அளவிலேனும் ஆண்டு காலப்பகுதியில் விரிவடையுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலமான அரசிற்கான தேறிய கொடுகடனானது ஆண்டு காலப்பகுதியில் தொடர்ந்தும் உயர்வடைந்து, 2023இல் அரசிற்கான தேறிய கொடுகடனின் எறிவுசெய்யப்பட்ட விரிவாக்கத்திற்கு வழிவகுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. செலவினைப் பிரதிபலிக்கக்கூடிய விலையிடல் பொறிமுறைகள் மற்றும் வங்கித்தொழில் முறைமையிலிருந்தான இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வெளிநின்ற பொறுப்புக்களை அரசிற்கு மாற்றல் என்பவற்றிற்கு மத்தியில் அவற்றின் மேம்பட்ட நிதியியல் நிலைமைகள் காரணமாக அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளிற்கான கொடுகடனானது 2023இல்

சுருக்கமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டிற்கான எதிர்பார்க்கப்படுகின்ற வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களுடன் பொருளாதார நிலைமைகள் மேம்படுவதனால் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டு சொத்துக்கள் மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வணத்து அபிவிருத்திகளையும் கருத்திற்கொண்டு, விரிந்த பணமானது (M<sub>2b</sub>) முன்னைய ஆண்டிலும் பார்க்க மந்தமானதொரு வளர்ச்சியைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

### 3.4. வெளிநாட்டுத் துறை


**2023இன் முதலாம் அரையாண்டுப் பகுதியில் செலாவணி வீதத்தில் சில தளம்பல்கள் காணப்பட்டபோதிலும் வெளிநாட்டுத் துறையானது பல்வேறு துறைகளில் மேம்பாடுகளை அண்மையில் பதிவுசெய்துள்ளது.**

#### சென்மதி நிலுவை

நடைமுறைக் கணக்கானது 2023இன் முதலாம் காலாண்டில் ஐ.அ.டொலர் 0.6 பில்லியன் தொகை கொண்ட குறிப்பிடத்தக்களவிலான மிகையொன்றினைப் பதிவுசெய்தது. வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் சில மிதமடைதல்களுக்கு மத்தியில் வணிகப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான வீழ்ச்சியிலிருந்து தோற்றம்பெற்ற குறிப்பிடத்தக்களவு தாழ்ந்தளவிலான வர்த்தகப் பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணமாயமைந்தது. போக்குவரத்துத் துறை மற்றும் கணனிப் பணிகள் துறை என்பவற்றின் தாழ்ந்தளவிலான செயலாற்றத்தின் காரணமாக பணிகள் கணக்கு மிகையானது குறைவடைந்தது. ஒப்பீட்டளவில் உயர்ந்தளவிலான மீள்முதலிடப்பட்ட வருவாய்கள் மற்றும் அரசாங்க செயற்றிட்டக் கடன்கள் மீதான உயர்ந்தளவிலான செலுத்தத்தக்க வட்டி என்பன முதலாந்தர வருமானக் கணக்கில் சில விரிவாக்கங்களிற்கு வழிவகுத்தன. குறிப்பாக 2023 மாச்சில் தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட கணிசமானளவிலான அதிகரிப்பின் விளைவொன்றாக இரண்டாந்தர வருமானக் கணக்கானது குறிப்பிடத்தக்களவிலானதொரு மிகையினைப் பதிவுசெய்தது.

வர்த்தக நிலுவை, சுற்றுலாத்துறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன மீதான சில சாதகமான அபிவிருத்திகள் 2023இன் முதலாம் காலாண்டிற்கு அப்பாலும் தொடர்ந்தன. 2023 மே இறுதியில் முடிவடைகின்ற ஐந்து மாத காலப்பகுதியில், வணிகப்பொருள் ஏற்றுமதிகளில் குறிப்பிடத்தக்களவிலானதொரு குறைப்பிற்கு மத்தியில் வணிகப்பொருள் இறக்குமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலானதொரு குறைப்புடன் வர்த்தகப் பற்றாக்குறையானது தொடர்ந்தும் குறிப்பிடத்தக்களவு சுருக்கமடைந்தது. வர்த்தகப் பற்றாக்குறையானது 2022இன் சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 3.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2023இன் இதேகாலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக விளங்கியது. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்கள் 2022இன் முதலாம் அரையாண்டில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 680 மில்லியனுடன் ஒப்பிடுகையில் 2023இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 875 மில்லியனிற்கு மேம்பட்டன. தொழிலாளர் பணவனுப்பல்களும் முன்னைய ஆண்டின் முதலாம் அரையாண்டுப் பகுதியில் பதிவுசெய்யப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் 2023இன் தொடர்புடைய காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 2.8 பில்லியனிற்கு 75.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தன.

வரைபடம் 17: நடைமுறைக் கணக்கு மீதி




மூலம்: இலங்கை மத்திய வங்கி

சென்மதி நிலுவை நிலைமைகளின் மேம்பாடுகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீளெழுச்சியடையச் செய்வதற்கும் அரசு வரி வருமானத்தினை மேம்படுத்துவதற்குமான தேவை என்பவற்றைக் கருத்திற்கொண்டு, அரசாங்கம் 2023 யூன் மற்றும் யூலை ஆகிய மாதங்களில் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்தத் தொடங்கியது. மேலும், 2022இல் தெரிவுசெய்யப்பட்ட இறக்குமதிகள் மீது விதிக்கப்பட்ட எல்லை வைப்புத் தேவைப்பாட்டினை மத்திய வங்கி அண்மையில் இரத்துசெய்ததுடன் செலாவணி வீதத்தின் வெளிமுகப் பணவனுப்பல்கள் மீது விதிக்கப்பட்ட குறித்த வரையறைகள்/இடைநிறுத்தல்களை மத்திய வங்கியின் பரிந்துரையுடன் அரசாங்கம் தளர்த்தியது.

நிதியியல் கணக்கில் 2023இன் முதலாம் காலாண்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய உட்பாய்ச்சலாக பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது தொகுதிக் காணப்பட்டது. மேலும், ஆண்டின் முதலாம் காலாண்டில் அரசு பிணையங்கள் சந்தைக்கான குறிப்பிடத்தக்களவிலான வெளிநாட்டு முதலீடுகள் காணப்பட்டன. இக்காலப்பகுதியில் பொருளாதாரத்தில் நிலவிய நிச்சயமற்றதன்மை காரணமாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல்கள் மற்றும் அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கான செயற்றிட்டக் கடன் உட்பாய்ச்சல்கள் என்பன தொடர்ந்தும் குறைந்தபட்ச மட்டத்தில் காணப்பட்டன. மேலும், தயாரிப்பு, தொலைத்தொடர்புடல்கள் மற்றும் விடுதிகள் துறைக்கான சில உட்பாய்ச்சல்கள் பொருண்மியமாதலுடன் நேரடி முதலீட்டுத் தொழில்முயற்சிகளிற்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டுப் பாய்ச்சல்களும் தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டன. 2023இன் முதலாம் காலாண்டிற்குப்பால், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பவற்றிலிருந்து கணிசமானளவிலான வெளிநாட்டு நிதியிடல் உதவிகள் கிடைக்கப்பெற்றன.

வரைபடம் 18: நிதியியல் கணக்கு




மூலம்: இலங்கை மத்திய வங்கி

### செலாவணி வீதம்

உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மை நிலைமைகள் அண்மைய மாதங்களில் மேம்பட்டன. ஏற்றுமதிப் பெறுகைகள், தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் அரசு பிணையச் சந்தைக்கான வெளிநாட்டு முதலீடுகள் ஆகிய வடிவிலான அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களின் முக்கிய விளைவொன்றாக விளங்கி, சந்தை மனோபாவங்களுக்கு உந்துதலளித்தன. குறிப்பாக, 2023 யூன் நடுப்பகுதியில் சில பெறுமானத்தேய்வு அழுத்தங்களைப் பதிவுசெய்தபோதிலும் இறக்குமதிகளிற்கான மெதுவடைந்த கேள்வியுடன் இணைந்து இச்சாதகமான அபிவிருத்திகள் அண்மைய மாதங்களில் ஐ.அ.டொலரிந்கெதிராக இலங்கை ரூபாவின் குறிப்பிடத்தக்களவினானதொரு பெறுமான உயர்வடைதலினைத் தோற்றுவித்தன. ஒட்டுமொத்தமாக, 2023 யூன் இறுதியளவில் ஐக்கிய அமெரிக்க டொலரிந்கெதிராக இலங்கை ரூபா பெறுமான உயர்வொன்றினைப் பதிவுசெய்தது. ஆண்டின் முதலாம்

வரைபடம் 19: செலாவணி வீதம் மற்றும் மத்திய வங்கியின் தலையீடு




மூலம்: இலங்கை மத்திய வங்கி

அரையாண்டுப் பகுதியில், ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் கொண்ட தேறிய கொள்வனவுகளினூடாக உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து வெளிநாட்டுச் செலாவணியின் கணிசமானளவிலானதொரு தொகையினை மத்திய வங்கி திரட்டக்கூடியதாகவிருந்தது.

### ஒதுக்குச் சொத்துக்கள்

மொத்த அலுவல்சார் ஒதுக்கானது<sup>5</sup> 2022 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2023 யூன் இறுதியளவில் ஐ.அ.டொலர் 3.7 பில்லியனிற்கு அதிகரித்தது. 2023 மாச்சில் பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்திலிருந்தான சிறப்பு எடுப்பனவு உரிமை 254 மில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 341 மில்லியன்) தொகை கொண்ட முதலாவது தொகுதியினதும் 2023 மேயில் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தான ஐ.அ.டொலர் 350 மில்லியன் தொகையினதும் பெறுகை, உலக வங்கியின் பன்னாட்டு அபிவிருத்தி அமைப்பிலிருந்தான ஐ.அ.டொலர் 250 மில்லியன் தொகையுடைய பெறுகை மற்றும் தேறிய அடிப்படையொன்றில் வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மையினை உள்ளீர்ப்பதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையில் மத்திய வங்கியின் தலையீடு என்பவற்றின் முக்கிய காரணமாக 2023 யூன் இறுதியளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்கு மட்டத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்று ஏற்பட்டது.

வரைபடம் 20: மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மற்றும் ஒதுக்குப் போதுமை



மூலம்: இலங்கை மத்திய வங்கி

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சி, படுகடன் மறுசீரமைப்பின் வெற்றிகரமான முன்னேற்றம் மற்றும் சுற்றுலாத்துறையில் எதிர்பார்க்கப்படுகின்ற மேல்நோக்கிய போக்கு என்பன சாதகமான தாக்கமொன்றினைக் கொண்டிருக்கும் வேளையில், ஏற்றுமதிகளிற்கான மெதுவடைந்த உலகளாவிய கேள்வியின் தொடர்ச்சி, விடாப்பிடியான இறுக்கமான உலகளாவிய நிதியியல் நிலைமைகள் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் படிப்படியான தளர்வுடன் இறக்குமதிகளிற்கான உயர்வடைந்த கேள்வியில் சாத்தியமான எழுச்சி என்பன எதிர்வருகின்ற காலப்பகுதியில் தோற்றப்பாட்டின் மீது தாக்கத்தினைச் செலுத்தக்கூடும். பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் முதலாவது

<sup>5</sup> 2023 யூன் இறுதியில் மற்றும் 2022 இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்கானது ஐ.அ.டொலர் நியதிகளில் ஐ.அ.டொலர் 1.4 பில்லியனாக மதிப்பிடப்பட்ட சீன மக்கள் வங்கியிடமிருந்தான பன்னாட்டு பரஸ்பர பரிமாற்றல் வசதியினை உள்ளடக்கியிருந்தது.


மீளாய்வின் வெற்றிகரமான நிறைவு மற்றும் ஏனைய வெளிநாட்டு நிதியிடல் உதவிக்குத் தேவையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தல் என்பன 2023இன் எஞ்சிய காலப்பகுதியில் பல்புடை முகவராண்மைகளிலிருந்தான கணிசமானளவிலான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை உத்தரவாதப்படுத்தி, அதன்மூலம் வெளிநாட்டுச் செலாவணிக் கிடைப்பனவினை மேம்படுத்தும்.

2023ஆம் ஆண்டிற்கான நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறையானது பரந்தளவில் 2022இல் பதிவுசெய்யப்பட்ட அதே மட்டத்தினைப் ஒத்திருக்குமென எறிவுசெய்யப்பட்டுள்ளது. காலாண்டு ரீதியிலான நடைமுறைக் கணக்கு நிலுவையானது 2023இன் முதலாம் காலாண்டில் மிகையொன்றினைப் பதிவுசெய்தபோதிலும், வணிகப்பொருள் இறக்குமதிகளில் எதிர்பார்க்கப்படுகின்ற அதிகரிப்புடன் வர்த்தகப் பற்றாக்குறையில் எதிர்பார்க்கப்படுகின்ற விரிவாக்கத்தின் காரணமாக 2023இன் எஞ்சிய காலப்பகுதியில் நடைமுறைக் கணக்கானது பற்றாக்குறைகளைப் பதிவுசெய்யக்கூடும். இருப்பினும், வர்த்தகப் பற்றாக்குறையின் விரிவடைதலானது மேம்பட்ட தொழிலாளர் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறை வருவாய்கள் என்பவற்றின் தாக்கத்தினால் ஓரளவு தணிக்கப்படுவதுடன் இணைந்து 2023இன் முதலாம் காலாண்டில் நடைமுறைக் கணக்கு மிகையின் மூலமும் பகுதியளவில் எதிரீடு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

### 3.5. இறைத் துறை<sup>6</sup>

2023இன் சனவரி - ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் ஆரம்ப மீதி தவிர்ந்த முக்கிய இறை மீதிகள் கடந்த ஆண்டின் அதையொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பெயரளவு நியதிகள் மற்றும் எறிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி நியதிகள் இரண்டிலும் வீழ்ச்சியடைந்தன. இதற்கமைய, 2023 ஏப்பிரலில் முடிவடைகின்ற நான்கு மாதக் காலப்பகுதியில் எறிவுசெய்யப்பட்ட மொத்த உள்நாட்டு

வரைபடம் 21: முக்கிய இறை மீதிகள் (மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக) (அ)



(அ) 2023 மார்ச் 15 அன்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட மொ.உ.உற்பத்தி மதிப்பீடுகள் (அடியாண்டு 2015) 2020-2022ஆம் ஆண்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதுடன் இலங்கை மத்திய வங்கியின் மொ.உ.உற்பத்தி எறிவு 2023ஆம் ஆண்டிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

(ஆ) நிதி அமைச்சிற்கமைய, 2020இற்கான இறைத்துறைப் புள்ளிவிபரங்கள் 2020இற்கான வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டவாறு திருத்தப்பட்டுள்ளது.

மூலங்கள்: நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு, இலங்கை மத்திய வங்கி

<sup>6</sup> 2023 யூலை நாணயக் கொள்கை சுற்றின்படி 2023 ஏப்பிரல் வரை மாத்திரமே இறைத் தரவுகள் கிடைப்பனவாகவுள்ளன.

உற்பத்தியின் சதவீதமாக, ஒட்டுமொத்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறை மற்றும் நடைமுறைக் கணக்கு பற்றாக்குறை என்பன முன்னைய ஆண்டின் அதையொத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட முறையே 2.2 சதவீதம் (ரூ.524.1 பில்லியன்) மற்றும் 1.6 சதவீதம் (ரூ.385.9 பில்லியன்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் முறையே 2.9 சதவீதத்திற்கும் (ரூ.824.3 பில்லியன்) 2.3 சதவீதத்திற்கும் (ரூ.664.9 பில்லியன்) விரிவடைந்தன. அதேவேளை, 2023 மாச்சு வரை ஆரம்ப மீதியில் பதிவுசெய்யப்பட்ட திரண்ட மிகையானது எதிர்கணிய வீச்சிற்குள் நகர்ந்து, 2023 ஏப்பிரலில் முடிவடைகின்ற 4 மாத காலப்பகுதிக்கு ரூ. 5.3 பில்லியன் கொண்ட பற்றாக்குறையைப் பதிவுசெய்தது. எனினும், இறைத் திரட்சி வழிமுறைகளின் தாக்கங்களைப் பிரதிபலித்து, 2023இன் முதல் நான்கு மாதங்களில் காணப்படும் ஆரம்ப பற்றாக்குறை முன்னைய ஆண்டின் அதையொத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 97.3 பில்லியன் கொண்ட ஆரம்ப பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது.

2022இன் இரண்டாம் அரையாண்டிலும் 2023இன் முன்னைய காலப்பகுதியிலும் அறிமுகப்படுத்தப்பட்ட அரசிறை மேம்பாட்டு வழிமுறைகள் 2023இன் சனவரி - ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் அரசிறையில் 30.0 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சிக்கும் பெயரளவு நியதிகளில் ரூ.820.1 பில்லியனிற்கும் பங்களிப்புச் செய்தன. தனியார் வருமான வரிக் கட்டமைப்பிற்கான சீராக்கங்கள், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி வீதத்திற்கும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரித் தளத்திற்குமான திருத்தங்கள், பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் சிகரெட்கள் தொடர்பான கலால் தீர்வைக்களுக்கான மேல்நோக்கிய திருத்தங்கள், சமூகப் பாதுகாப்பு பங்களிப்புத் தீர்வையின் அறிமுகம் அதேபோன்று காலப்பகுதியில் நிலவிய அதிகரித்த பணவீக்கம் என்பன அரசிறைச் சேகரிப்பின் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தன. எவ்வாறாயினும், பன்னாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடைய துறைமுகம் மற்றும் விமான நிலைய அபிவிருத்தித் தீர்வை, சிறப்புப் பண்டத் தீர்வை மற்றும் செஸ் தீர்வை போன்ற வரிகளிலிருந்தான அரசிறையானது சில பொருட்கள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் அத்துடன் அவற்றின் விலை அதிகரிப்பிற்கு மத்தியில் இறக்குமதிசெய்யப்பட்ட பொருட்களுக்கான குறைந்தளவான கேள்வி என்பவற்றின் தாக்கத்தை பிரதிபலித்தது, 2023 ஏப்பிரலில் முடிவடைகின்ற நான்கு மாதக் காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தது. அதேவேளை, அதிகளவான உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகள் தொடர்பில் மீண்டெழும் செலவினங்கள் அதிகரித்ததன் பிரதான காரணமாக 2023 ஏப்பிரலில் முடிவடைகின்ற நான்கு மாதக் காலப்பகுதியில் மொத்தச் செலவினம் மற்றும் தேறிய கடன்வழங்கல் என்பன ஆண்டிற்காண்டு அடிப்படையில் 42.4 சதவீதத்தால் ரூ. 1,645.6 பில்லியனுக்கு அதிகரித்தது. இதற்கு மேலதிகமாக, உதவுதொகைகள் மற்றும் மாற்றல்கள் மீதான அதிகரித்த செலவினமும் மூலதனச் செலவினமும் செலவின வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தன.

2023 ஏப்பிரலில் முடிவடைகின்ற நான்கு மாதக் காலப்பகுதியில் ரூ. 901.8 பில்லியன் கொண்ட தேறிய உள்நாட்டு நிதியிடலும் ரூ. 77.5 பில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டு மீள்கொடுப்பனவும் பதிவுசெய்யப்பட்டன. இது, முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 651.1 பில்லியன் கொண்ட தேறிய உள்நாட்டு நிதியிடல் மற்றும் ரூ. 127.0 பில்லியன் கொண்ட தேறிய வெளிநாட்டு மீள்கொடுப்பனவுகளுடன் ஒப்பீடுசெய்யக்கூடியதாகும். நாணய நிதியிடலை படிப்படியாக குறைந்தமைக்கமைய 2022இன் அதையொத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 795.3 பில்லியன் கொண்ட நாணய நிதியிடலுடன் ஒப்பிடுகையில், 2023 சனவரி-ஏப்பிரல் காலப்பகுதியில் ரூ. 218.2 பில்லியன் கொண்ட மத்திய வங்கிக்கான மீள்கொடுப்பனவு பதிவுசெய்யப்பட்டது. அதேவேளை, செலாவணி வீத பெறுமான உயர்வின் முக்கிய காரணமாக மத்திய அரசுப் படுகடன்<sup>7</sup> 2022இன்

<sup>7</sup> படுகடன் ஸ்தம்பிதநிலையின் அறிவிப்பிற்கு பின்னர் செலுத்த வேண்டிக் காணப்பட்ட பல்வேறு வெளிநாட்டு படுகடன் கொடுப்பனவுகளை பதிவுசெய்தல் இன்னமும் இறுதி செய்யப்படாமல் மொத்த படுகடன் இருப்பில் உள்ளடக்கப்பட வேண்டி இருப்பதனால் மத்திய அரசு படுகடன் மதிப்பிடானது அதிகளவில் தற்காலிகமாக காணப்படுகின்றது.



இறுதியிலுள்ளவாறான ரூ. 27,492.0 பில்லியனிலிருந்து 2023 மார்ச் அளவில் ரூ. 26,927.9 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது.


முன்னேற்றமடைந்த அரசிறைத் திரட்சிற்கு மாறாக, பன்னாட்டு நாணய நிதிய விரிவாக்கப்பட்ட நிதியிடல் வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட ஏற்பாட்டின் கீழ் குறித்துரைக்கப்பட்ட சவால்மிக்க இறை தொடர்பான இலக்குகளின் காரணமாக ஒட்டுமொத்த இறை நிலைமை பாதிப்பிற்குள்ளாகக்கூடும். வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த மற்றும் அவசர முயற்சிகளை இது தேவைப்படுத்துகின்றது. எவ்வாறாயினும், தளர்வடைந்த நாணயக் கொள்கை நிலைப்பாடு மற்றும் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகையின் நிறைவு என்பவற்றிற்கு மத்தியில் உள்நாட்டு வட்டி வீதங்களில் எதிர்பார்க்கப்படும் வீழ்ச்சியானது அரசாங்கத்தின் வட்டி செலவின் மீதான சுமையின் மிதமடைவை தோற்றுவிக்கக்கூடும் என்பதுடன் இதன்மூலம், எதிர்வருகின்ற காலத்தில் ஒட்டுமொத்த இறை மீதி முன்னேற்றமடையும். மேலும், நட்டத்தை ஈட்டும் அரசிற்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் செலவு மீட்பு விலையிடல் பொறிமுறையுடன் இணைந்து இலாபத்தை ஈட்டும் நிறுவனங்களாக மாறும் என்ற எதிர்பார்க்கையானது எதிர்வருகின்ற காலத்தில் இறைத் தொழிற்பாடு மீதான சுமையை தளர்வடையச் செய்யக்கூடும். மேலும், எதிர்வரும் காலங்களில் எதிர்பார்க்கப்பட்ட பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் இரண்டாவது தொகுதி மற்றும் ஏனைய வெளிநாட்டு மூலங்களிலிருந்தான வரவுசெலவுத்திட்ட ஆதரவு என்பன 2023இன் இரண்டாம் அரையாண்டில் அரசாங்கம் மீதான அழுத்தங்களைக் கணிசமாக தளர்வடையச் செய்யும்.

### 3.6. உலகளாவிய அபிவிருத்திகள்

**உலகளாவிய வலு மற்றும் பண்ட விலைகளின் மெதுவடைதலிற்குப் புறம்பாக உலகளாவிய நாணயக்கொள்கை நிலைப்பாடு தொடர்ந்தும் இறுக்கமானதாகக் காணப்படுகின்றது.**

மிக முக்கியமான மத்திய வங்கிகள் நிதியியல் துறைக் கரிசனைகளிற்கு மத்தியில் அவற்றின் இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்ததுடன் நெகிழ்ச்சியற்றதான பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கு வட்டி வீதங்கள் உயர்வான மட்டத்தில் தொடர்ந்தும் காணப்படும் என்பதனையும் சமிக்ஞைப்படுத்துகின்றன. இருப்பினும், பணவீக்க அழுத்தங்களில் எதிர்பார்க்கப்படும் தளர்வடைவு மற்றும் சாதகமான பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு என்பவற்றுடன் இணைந்து எதிர்வரும் காலத்தில் நாணயக் கொள்கையில் சில தளர்வடைவுகளை எதிர்பார்க்கலாம்.

வரைபடம் 22: உலகளாவிய கொள்கை வீத மாற்றங்கள் (சதவீதப் புள்ளிகள்)




\*23 யூன் வரை


மூலம்: <https://www.cbrates.com/>

வரைபடம் 23: உலகளாவிய பண்ட விலைகள்

மாதாந்த சராசரி உலகளாவிய வலு விலைகளின் அசைவுகள்



உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உணவு விலைச் சுட்டெண்ணின் அசைவுகள்



மூலங்கள்: ராய்ட்டர்ஸ், புளம்பர்க், சவுதி அராம்கோ

மூலம்: உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு


உலகளாவிய பண்ட விலைகளின் நியதிகளில், வலுவிலும் அநேகமான உணவு விலைகளிலும் அவற்றின் உச்ச மட்டங்களிலிருந்து மெதுவடைதலொன்று அவதானிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உள்நாட்டு விலைகள் மீதான ஊடுகடத்தல் உள்நாட்டுப் பணவீக்கத்தின் மெதுவடைதலுக்குப் பங்களிப்புச் செய்துள்ளது.

## தொழில்நுட்ப பின்னிணைப்பு

### தொழில்நுட்ப பின்னிணைப்பு அ: வீச்சு வரைபடங்களை எவ்வாறு விளங்கிக்கொள்வது

- கருத்திற்கொள்ளப்பட்டதொரு மாறியின் வீச்சு வரைபடமானது அதன் அடையப்பட்ட பெறுமதிகளையும் எதிர்காலத்தில் அந்த மாறியின் எதிர்வுகூறல் எடுக்கக்கூடிய பெறுமதியின் சாத்தியமான வீச்சுக்களையும் குறித்துக் காட்டுகின்றது.
- இத்தகைய சாத்தியமான பெறுமதிகளின் வீச்சுக்களுடன், வீச்சு வரைபடமானது கருத்திற்கொள்ளப்பட்ட மாறியொன்றின் எதிர்வுகூறலொன்றினைச் சூழ்ந்துள்ள நிச்சயமற்றதன்மைகளைத் தெளிவுபடுத்துகின்றது.
- பகுதியளவிலான கட்டமைப்புசார் பேரண்டப் பொருளாதார மாதிரியுருயொன்றைப் பயன்படுத்தி பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி உள்ளடங்கலாக பேரண்டப் பொருளாதார எறிவுகளை மத்திய வங்கி பெற்றுக்கொள்கின்றது.
- இத்தகைய எறிவுகள் பொதுவாக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகளின் வெளியீட்டுடன் இணைந்து காலாண்டு ரீதியான கால இடைவெளியுடன் இணைப்படுத்தப்படுகின்றன.
- சிறந்த புரிந்துணர்வை வழங்குவதற்கு வீச்சு வரைபடங்கள் இத்தகைய பேரண்டப் பொருளாதார எறிவுகளை வரைபட ரீதியாக எடுத்துக்காட்டுகின்றன.
- உண்மைத் தரவுகள், முக்கிய உலகளாவிய குறிகாட்டிகள், தெரிவுசெய்யப்பட்ட மாறிகளின் அண்மைக் கால எதிர்வுகூறல்கள் மற்றும் மதிப்பீடுகள் என்பவற்றைப் பயன்படுத்தி எறிவுகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
- இதற்கமைய, எதிர்வுகூறல்கள் நம்பிக்கை இடைவெளிகளினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றவாறு நிச்சயமற்றதன்மையினைக் கொண்டுள்ளதூடன் வெவ்வேறு நோக்கங்களிற்காக இத்தகைய எதிர்வுகூறல்கள் பயன்படுத்தப்படும் போது இந் நிச்சயமற்றதன்மையானது கவனத்திலெடுக்கப்பட வேண்டும்.
- மாறியின் உண்மைப் பெறுமதி கருத்திற்கொள்ளப்படும் சாத்தியமான (நம்பக) மட்டத்திற்குள் விழக்கூடிய பரப்புக்களுக்கமைவாக நம்பக இடைவெளிகள் எடுத்துக்காட்டப்படுகின்றன- உதாரணமாக, 50 சதவீத நம்பிக்கை இடைவெளியானது உண்மை மாறியானது 100 தடவைகளில் 50 தடவைகள் எடுக்கக்கூடிய பெறுமதியின் பிராந்தியத்தினைப் பிரதிபலிக்கின்றது.

வரைபடம் 24: பணவீக்க வீச்சு வரைபடத்தின் முக்கிய கூறுகள் (தன்னிச்சையான மாறியொன்றிற்கு)



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

